

## 04 வணிகக் கொடுக்கல் வாங்கல்களைப் பதிவு செய்தல்



இவ்வத்தியாயத்தின் ஊடாக கீழ்வரும் தலைப்புக்கள் பற்றி கலந்துரையாடப்படும்

- 4.1 வணிகக் கொடுக்கல் வாங்கல்களும் கணக்கீட்டுச் சமன்பாடும்
- 4.2 கொடுக்கல் வாங்கல்களும் இரட்டைப்பதிவுத் தத்துவமும்

## வணிகக் கொடுக்கல் வாங்கல்களை முறையாகப் பதிவு செய்வோம்

கல்வி அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட அகில இலங்கை குறுநாடகப் போட்டியில் “வெற்றி” என்னும் குறு நாடகம் முதலாம் இடத்தைப் பெற்றது. இதில் இடம் பெற்ற இருவருக்கிடையிலான உரையாடல் ஒன்று உங்கள் கவனத்திற்குத் தரப்படுகிறது.

அப்பையா :- மகன் சுப்பையா! இந்தக் கடை இப்படி இருந்தாலும் ஆரம்பித்தது மிகவும் சின்னதாகத்தான். உண்மையிலே அந்தக் காலத்தில் கடைக்குப் போட்ட காசு ரூபா 12 தான்

சுப்பையா :- அப்படியா அப்பா! எப்படி இவ்வளவு குறைந்த காசில் இந்த மாதிரியான கடையை ஆரம்பிச்சிங்க

அப்பையா :- மகனே நீ இப்போதுள்ள நிலைமைக்குக் கொஞ்ச விடயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு முதலில் எனது சொந்தக் காசைத் தான் போட்டுத் தொடங்கினேன். பிறகு கொஞ்சம் கடையைப் பெரிசாக்க யோசித்து சந்தியிலிருந்த வங்கியில் கடன் ஒன்று எடுத்தேன். அந்தக் காலத்தில் வியாபாரம் நல்லா இருந்தது. அன்றிலிருந்து இன்றைக்கு வரைக்கும் நான் செய்த எல்லாக் கொடுக்கல் வாங்கல்களையும் அந்தப் புத்தகத்தில் குறித்துக் கொள்வேன். அப்படி நான் செய்தது கஞ்சத்தனத்துக்காகவல்ல. மகனே சொத்துக்களைச் சரியாகக் கவனித்து கட்டுப்படுத்தாமல் இருந்தால் எல்லாம் அநியாயமாக அழிஞ்சு போகும்.

சுப்பையா :- அப்பா! அப்படி என்றால் எப்படி வணிகக் கல்வியைப் படிக்காம கொடுக்கல் வாங்கல சரியாக எழுதி வைத்தீர்கள்

அப்பையா :- அந்த நாட்களில் உனது அம்மாவின் தங்கச்சின்ற மகன் கிழமையின் கடைசி நாட்களில் கடைக்கு வந்து ஏதோ கணக்கு என்று சொல்லி எதையோ புத்தகங்களில் எழுதுவான். நான் தெரிந்து கொண்டது அவ்வளவுதான். ஒருநாள் நான் திரும்பவும் கடன் ஒன்றைக் கேட்க வங்கிக்குப் போனேன். போகும் போது கடையிலிருந்த கணக்கு எழுதிய புத்தகத்தையும் தூக்கிற்று போனேன். அதைப் பார்த்ததும் வங்கி அதிகாரி உடனடியாக வேலையை முடித்துக் கொடுத்தாரு.

மேலே இடம்பெற்ற இருவருக்குமிடையிலான உரையாடல்களிலிருந்து உங்களது மனதில் பல்வேறு எண்ணங்கள் தோன்றியிருப்பது வெளிப்படையானதாகும். மேலும் நாங்கள் வணிகத்தில் இடம் பெறும் செயற்பாடுகளை அறிவதற்கும் அவற்றை கணக்கேடுகளில் பதிவு செய்வதற்குமான முறைகளைப் பற்றிக் கவனத்தில் கொள்வோம்.

## அறிமுகம்

வியாபாரம் ஒன்றை நடாத்திச் செல்வதற்குப் பல்வேறு வளங்கள் தேவை என்பதை நீர் அறிவீர். அவ்வளங்கள் வணிகத்திற்கு, உரிமையாளராலும் வெளிக்கட்சியினராலும் இடப்படும். இவ்வாறு வணிகத்தின் வளங்களுக்கும் அவ்வளங்களை வழங்கிய கட்சியினருக்கும் இடையில் உள்ள தொடர்பு அல்லது பிணைப்பு கணக்கீட்டுச் சமன்பாடுகள் என ஏற்றுக்கொள்ளப்படும்.

வணிகத்தில் இவ்வளங்களைப் பயன்படுத்தி பல்வேறு செயற்பாடுகள் இடம்பெறும். இவற்றைக் கொடுக்கல் வாங்கல்கள் எனக் குறிப்பிடலாம். இவ்வாறு வணிகம் ஒன்றில் இடம்பெறும் பணத்தினால் அளவிடக்கூடிய சகல கொடுக்கல் வாங்கல்களும் இரட்டைப்பதிவு விதிக்கு அமைய கணக்குப் பதிவுக்கு உட்படும்.

பின்வரும் அடிப்படை அம்சங்களை வாசிக்கும் உமக்குப் புதிய சொற்பதங்கள் பலவற்றின் விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

- வளங்கள்
- சொத்துக்கள்
- உரிமையாளனின் உரிமை
- பொறுப்புகள்
- கொடுக்கல் வாங்கல்கள்
- கணக்கீட்டு அலகு சார் எண்ணக்கரு
- கணக்கீட்டுச் சமன்பாடு
- இரட்டைப்பதிவுத் தத்துவம்
- கணக்கு
- கொடுக்கல் வாங்கல்களைப் பதிவு செய்தல்

#### 4.1 வணிகக் கொடுக்கல் வாங்கல்களும் கணக்கீட்டுச் சமன்பாடும்

எல்லா வணிகங்களினதும் அடிப்படை நோக்கம் இலாபம் உழைத்தலாகும். அதனால் வியாபாரங்களுக்கு பொருளாதார ஸ்திரத்தன்மை அவசியமாகும். இதனால் வணிகம் வெளிக்கட்சியினருடன் வளப்பரிமாற்றம் செய்து கொள்கின்றது. வணிகம் செயற்பாட்டு நடவடிக்கைகளின் போது பயன்படுத்தும் சகலதும் “வளங்கள்” எனக் கொள்ளப்படும்.

பின்வரும் உதாரணத்தின் மூலம் வணிகம் ஒன்றில் ஈடுபடுத்தப்படும் பல்வேறு வளங்கள் பற்றிய விளக்கத்தைப் பெறலாம்.

- இயந்திரங்கள், கட்டடங்கள், வாகனங்கள் ஆகிய பௌதீக வளங்கள்.
- முகாமையாளர், ஊழியர் போன்ற மனிதவளங்கள்.
- வியாபாரியால் இடப்படும் பணம் , வங்கியிலிருந்து பெறப்படும் கடன்கள் போன்ற நிதி வளங்கள்.
- பல்வேறு நபர்கள் , நிறுவனங்கள் என்பனவற்றிலிருந்து பெறப்படும் தகவல்கள்.

இவ்வாறு வணிகமானது வளங்களைப் பரிமாற்றிக் கொள்ளும். இதனால் வளங்களின் அளவிலும் பெறுமதியிலும் மாற்றம் ஏற்படும்.

“வணிகம் பல்வேறுகட்சியினருடன் ஏற்படுத்திக் கொள்ளும் வளங்களின் பரிமாற்றம் அல்லது பொருளாதார நடவடிக்கை கொடுக்கல் வாங்கல்கள் (Transactions) என அடையாளம் காணப்படும்”.

உதாரணம் ரமேஸ் வணிகத்தில் இடம்பெற்ற சில கொடுக்கல் வாங்கல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

#### உதாரணம் (01)

- 01) 01.05.08 ரமேஸ் 50,000/= மூலதனமிட்டு வியாபாரத்தை ஆரம்பித்தார்.
- 02) 07.05.08 வங்கியில் 10,000/= ஐ இட்டு நடைமுறைக் கணக்கை ஆரம்பித்தார்.
- 03) 10.05.08 20,000/= பெறுமதியான பொருட்கள் அமலிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டது.
- 04) 13.05.08 வங்கியிலிருந்து 30,000/= கடனாகப்பெறப்பட்டது
- 05) 14.05.08 தொலைப்பேசிக் கட்டணமாக 5,000/= செலுத்தப்பட்டது
- 06) 17.05.08 வங்கிக் கடனில் 5,000/= செலுத்தப்பட்டது.
- 07) 18.05.08 பிரசாத்துக்கு 3,000/= ரூபாவுக்குப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.
- 08) 19.05.08 பிற வருமானங்களாக 2,500/= கிடைத்தது.
- 09) 21.05.08 வங்கியிலிருந்து 4,000/= மீளப் பெறப்பட்டது.
- 10) 23.05.08 தனது சொந்தத் தேவைக்காக ரமேஸ் 1,000/= பெறுமதியான பண்டங்களை இருப்பிலிருந்து பற்றிக் கொண்டார்.
- 11) 27.05.08 வணிகத் தேவைக்கு இயந்திரம் ஒன்றைக் கொள்வனவு செய்யத் தீர்மானிக்கப்பட்டது
- 12) 29.05.08 வணிகத்திற்கு ஊழியர்கள் இருவரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டது.

மேற்கூறிய உதாரணத்தைக் கருத்தில் கொள்ளும் போது வணிகத்தில் பல்வேறு நடவடிக்கைகளும், கொடுக்கல் வாங்கல்களும் இடம்பெறினும்

புத்தகங்களில் பதியப்படுவது பணத்தினால் அளவிடப்படும் கொடுக்கல் வாங்கல்கள் மாத்திரமே.

மேற்கூறிய உதாரணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள இலக்கம் 11, 12 இற்குமுரிய நிகழ்வுகள் ஏடுகளில் பதியப்படுவதில்லை.

### கணக்கீட்டு அலகுசார் எண்ணக்கரு (Accounting entity concept)

கணக்கீட்டில் வணிகம் உரிமையாளரிலிருந்து வேறுபடுத்தப்பட்ட ஒரு கணக்கீட்டு அலகு என்பதே **அலகுசார் எண்ணக்கருவாகும்** இவ் எண்ணக்கருவுக்கு அமைய வணிகக் கொடுக்கல் வாங்கல்கள் நடைபெறுகின்றமையும், பதியப்படுகின்றமையும் வெளிப்படையாகும். வணிகத்திற்குப் பொருளாதார ஸ்திரத் தன்மை இருப்பதனால் அது பல்வேறு வடிவங்களில் கொடுக்கல் வாங்கல்களைச் செய்யும் என்பதை நீர் அறிவீர்.

### கணக்கீட்டுச் சமன்பாடு (Accounting equation)

வணிகம் ஒன்றில் வளங்களுக்கும் (சொத்துகளை) வளங்களை வழங்கிய கட்சியினருக்கும் இடையே உள்ள தொடர்பை கணித ரீதியான சமன்பாடாக எடுத்துக் காட்டுவது **கணக்கீட்டுச் சமன்பாடு** எனப்படும்.

இதற்கமைய கணக்கீட்டுச் சமன்பாட்டிலிருந்து நிரூபணமாகும் இரண்டு தரவுகள் பின்வருமாறு

1. வணிகத்தின் பொருளாதார வளங்கள் (சொத்துகள்)
2. வளங்கள் வழங்கிய கட்சியினருக்கும் வணிகத்துக்கும் உள்ள பிணைப்பு (பொறுப்பு)

மேற்கூறிய நிலைமையைக் கவனத்தில் கொள்ளும் போது மிக எளிமையான கணக்கீட்டுச் சமன்பாடொன்றை வணிகக் கொடுக்கல் வாங்கல்களினூடாக உருவாக்கலாம்.

சொத்துக்கள் (Assets)	=	பொறுப்புகள் (Liabilities)
-------------------------	---	------------------------------

வணிகத்தை ஆரம்பித்து நடத்திச் செல்லுவதற்குத் தேவையான பொருளாதார வளங்கள் இரு கட்சியினரால் வழங்கப்படுகின்றன.

- வணிகத்தின் உரிமையாளர் / உரிமையாளர்கள்.
- வெளிக் கட்சியினர்.

இவற்றை ஆராய்ந்து பார்க்கும்போது வணிகத்துக்கு வளங்களை வழங்கிய இரு கட்சியினருக்கும் வணிகத்தில் பிணைப்பு இருக்கும் இதன்படி வியாபாரத்தின் கணக்கீட்டுச் சமன்பாட்டைக் கட்டி எழுப்புவதற்காகக் கீழ் வரும் சமன்பாட்டில் கவனத்தைச் செலுத்துவோம்.

சொத்துக்கள்	=	உரிமையாளரின் உரிமை (மூலதனம்)	+	பொறுப்புக்கள்
Assets	=	Owner's Equity (Capital)	+	Liabilities

இவ்வாறு எங்களால் கட்டி எழுப்பப்பட்ட அடிப்படை சமன்பாட்டின் வடிவங்கள் பின்வருமாறு.

- உரிமையாளரது உரிமை = சொத்துக்கள் - பொறுப்புக்கள்
- பொறுப்புக்கள் = சொத்து - மூலதனம் (உரிமையாளர் உரிமை)
- சொத்து = பொறுப்பு + உரிமை (மூலதனம்)

## 4.2 கணக்கீட்டுச் சமன்பாட்டின் சாராம்சம்

### சொத்துக்கள்

வணிகத்திற்கு காணப்படும் பொருளாதார வளங்களின் பெறுமதி சொத்தாகும்

வணிகச் செயற்பாட்டு நடவடிக்கைகளினால் பல்வேறு வடிவங்களையும் தன்மைகளையும் கொண்ட சொத்துக்கள் உருவாகும். ஆகையால் வணிகத்திற்கு உரித்தானதும் கட்டுப்படுத்தக் கூடியதும் எதிர்கால பொருளாதார நலனை பெற்றுக் கொள்ளக் கூடியதுமான வளங்களின் பெறுமதி சொத்து எனக் குறிப்பிடலாம்.

வணிகச் சொத்தொன்றின் பண்புகள் பின்வருமாறு

- கடந்த காலக் கொடுக்கல் வாங்கல்களின் விளைவுகளால் உருவானது
- வணிகத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டிருத்தல்
- எதிர்காலத்தில் பொருளாதார வருவாய்களை வியாபாரத்திற்குப் பெற்றுக் கொடுத்தல்.
- அதன் கிரயத்தை நம்பகத்தன்மையோடு அளவிடக்கூடியதாக இருத்தல்.

வணிகம் ஒன்றில் பல்வேறு இயல்புகளைக் கொண்ட சொத்துக்கள் உண்டு.

வணிகம் ஒன்றின் செயற்பாட்டு மாற்றங்களுக்கமைய சொத்துக்கள் இரு பகுதிகளாகப் பிரிக்கப்படும்

### நடைமுறைச் சொத்துக்கள்

அன்றாட வியாபார நடவடிக்கைகளினால் அடிக்கடி மாற்றங்களுக்கு உட்படுவதும் பன்னிரண்டு மாதங்களுக்கு அல்லது அதற்குக் குறைவான காலத்திற்கே செயற்படுவதுமான சொத்து நடைமுறைச் சொத்தாகும். இது குறுங்காலச் சொத்து எனவும் அழைக்கப்படும். உதாரணமாக இறுதியிருப்பு, கடன்பட்டோர், கையிலுள்ள காசு போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

### நடைமுறை அல்லாச் சொத்துக்கள்

வணிகச் செயற்பாடுகளினால் பாரிய மாற்றத்திற்கு உள்ளாகாத பன்னிரண்டு மாதங்களுக்கு மேலாக செயற்பாட்டிலுள்ளதுமான சொத்துக்களின் தொகுதி நடைமுறை அல்லாச் சொத்துக்கள் எனப்படும். உதாரணமாக கட்டடங்கள், இயந்திரங்கள், மோட்டார் வாகனங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

### உரிமையாளரின் உரிமை (மூலதனம்)

வியாபார நிறுவனத்திற்கு உரிமையாளரால் அல்லது உரிமையாளர்களால் இடப்படும் வளங்கள் (பணம், சொத்து) உரிமையாளரின் உரிமை (மூலதனம்) எனக் கொள்ளப்படும். மூலதனம் உரிமையாளரால் பணமாகவோ அல்லது சொத்துக்களாகவோ வியாபாரத்திற்கு இடப்படலாம். மூலதனம் வணிகத்தின் தன்மைக்கு ஏற்ப (அமைப்பு முறைக்கமைய) வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும்.

## உதாரணம்

- தனியாள் வணிகம் - உரிமையாளனின் சொத்து /உரிமை
- பங்குடைமை வணிகம் - பங்காளர்களின் சொத்து /உரிமை
- வரையறுத்த கம்பனி - பங்குதாரர்களின் உரிமை (பங்கு மூலதனம்)

## பொறுப்புக்கள்

வணிகத்துக்கு சொத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்காக உரிமையாளரினால் இடப்பட்ட மூலதனத்திற்கு மேலதிகமாக வெளியாரினால் இடப்படும் நிதி பொறுப்பு எனப்படும்.

வணிகத்தில் காணப்படும் பொறுப்புக்களின் பண்புகள்

- கடந்த காலக் கொடுக்கல் வாங்கல்களினால் உருவாகியது
- உரிய கொடுப்பனவுத் தொகையைத் திட்ட வட்டமாகக் கணித்துக் கொள்ள முடிதல்
- பொறுப்பைத் தீர்த்துக்கொள்ளும் போது சொத்துக்களில் கிடைக்கும் பொருளாதார நலன் வணிகத்திலிருந்து வெளிச்செல்லல்.

வணிகத்தின் பொறுப்பு தீர்க்கப்படும் கால அளவைப் பொறுத்து அவை பின்வருமாறு இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.

### 1) நடைமுறைப் பொறுப்பு (குறுங்கால பொறுப்பு)

வணிகத்தின் 12 மாதத்திற்குள் அல்லது அதற்குக் குறைவான காலத்திற்குள் தீர்க்கப்பட வேண்டிய பொறுப்பு நடைமுறைப் பொறுப்பாகும்.

உ-ம் கடன்கொடுநர், வங்கி மேலதிகப் பற்று, அட்டுறு செலவுகள்

### 2) நடைமுறை அல்லாப் பொறுப்பு (நீண்ட காலப் பொறுப்பு)

வணிகத்தின் ஒரு வருடத்துக்கு மேற்பட்ட கால எல்லையில் தீர்க்கப்பட வேண்டிய பொறுப்புக்கள் நடைமுறையில்லாப்பொறுப்புக்களாகும். பெரும்பாலும் இதற்காகப் பிணைப் பொறுப்பளிக்க வேண்டிய நிலை வணிகத்திற்கு ஏற்படும்.

## உதாரணம்

- பத்து வருடங்களில் செலுத்தப்பட வேண்டிய வங்கிக் கடன்
- வரையறுத்த கம்பனியால் வழங்கிய தொகுதிக் கடன்.

வியாபாரக் கொடுக்கல் வாங்கல்களும் கணக்கீட்டுச் சமன்பாட்டில் அதன் தாக்கமும் ஒரு வணிகத்தின் அன்றாட நடவடிக்கைகள் காரணமாக கணக்கீட்டுச் சமன்பாட்டில் தாக்கங்கள் ஏற்படும். இது தொடர்பான விளக்கத்தினைப் பெறுவதற்குப் பின்வரும் உதாரணங்களைக் கவனத்திற் கொள்க.

### உதாரணம்

1. ரமேஸ் ரூபா 50,000 /= ஐ இட்டு வியாபாரம் ஒன்றை ஆரம்பித்தார்.
2. வணிகத்திற்கு ரூபா 20,000/= ஐ வங்கிக் கடனாகப் பெற்றார்.

வணிகத்தை ஆரம்பித்து நடாத்திச் செல்வதற்குப் பொருளாதார வளத்தை முதன் முதலில் இடுவது உரிமையாளர் ஆவர். உரிமையாளர் /உரிமையாளர்களால் வணிகத்திற்கு இடப்படும் பொருளாதார வளம் மூலதனம் எனக் கொள்ளப்படும்.

இதற்கு அமைய தங்களது கவனத்தை மேற்கூறிய உதாரணத்தில் முதலாவது கொடுக்கல் வாங்கல் மீது செலுத்துங்கள்.

- வணிகத்தில் ரூபா 50,000 /=காசுப் பெறுமதிக்கு சொத்து ஒன்று உருவாகுதல். வணிகத்தில் ரூபா 50,000 /= ஆன சொத்துக்கு உரிமையாளர் மூலதனம் உருவாகும். இதைக் கருத்தில் கொள்ளும் போது வியாபாரத்தின் கொடுக்கல் வாங்கலுக்கு அமைய இலகுவாக கணக்கீட்டுச் சமன்பாடொன்றை கட்டி எழுப்ப முடியும்.

சொத்துக்கள் = உரிமையாளனின் உரிமை Assets = Owner's Equity	<div style="border: 1px solid black; border-radius: 50%; width: 30px; height: 30px; display: flex; align-items: center; justify-content: center; margin: 0 auto;">01</div>
---	--

இதற்கு அமைய முதலாவது கொடுக்கல் வாங்கலுக்குரிய கணக்கீட்டுச் சமன்பாடு பின்வருமாறு அமையும்.

சொத்துக்கள் = உரிமையாளனின் உரிமை காசு ரூ.50,000 = மூலதனம் ரூ.50,000
--

வியாபாரத்தை நடாத்திச் செல்லும் போது உரிமையாளரால்/உரிமையாளர்களால் இடப்பட்ட வளங்கள் போதுமானதாக இல்லாத பொழுது வேறு வெளிக்கட்சியினரிடமிருந்தும் தேவையான வளங்கள் பெறப்படும். இவ்வாறு வெளிக்கட்சியினரால் இடப்படும் (பெறப்படும்) வளங்கள் பொறுப்பு எனக் கொள்ளப்படும்.

இதற்கு அமைய இரண்டாவது உதாரணத்தின் இரண்டாவது கொடுக்கல் வாங்கலில் அவதானத்தைச் செலுத்துவோம். வங்கியிலிருந்து ரூபா 20,000 கடன் பெறப்பட்ட போது பின்வரும் சமன்பாடு உருவாகும்.

- வியாபாரத்தின் மொத்த சொத்துக்கள் ரூபா 20,000 வால் (பணம்) அதிகரிக்கும்.

வியாபாரத்திலுள்ள ரூபா 20,000 சொத்துக்கு வங்கிக்கு உரிமையொன்று (பொறுப்பு) உருவாகுதல். மேற்கூறிய கொடுக்கல் வாங்கலுக்கு அமைய பின்வருமாறு கணக்கீட்டுச் சமன்பாடு அமையும்.

சொத்துக்கள் = உரிமையாளர்களின் உரிமை + பொறுப்புக்கள்

02

இதற்கு அமைய இரண்டாவது கொடுக்கல் வாங்கல்களுக்குரிய கணக்கீட்டுச் சமன்பாடு பின்வருமாறு அமையும்.

சொத்துக்கள்	=	உரிமையாளர்களின் உரிமை	+	பொறுப்புக்கள்
ரூபா		ரூபா		ரூபா
காசு 70,000	=	மூலதனம் 50,000	+	வங்கிக்கடன் 20,000

இவ்வாறு அடிப்படைக் கணக்கீட்டுச் சமன்பாட்டில் அடங்கும் வளர்ச்சிப் போக்கை பின்வரும் வரைபடம்மூலம் முன்வைக்கலாம்.



இதுவரை கணக்கீட்டுச் சமன்பாடு தொடர்பாகவும் வியாபாரக்கொடுக்கல் வாங்கல்களின் ஊடாக உரிய கணக்கீட்டுச் சமன்பாட்டின் வடிவங்களுக்கு ஏற்படும் விளைவுகள் பற்றியும் அறிந்திருப்பீர்கள். மேலும் இது பற்றி விரிவான விளக்கம் ஒன்றையும் பெற்றுக் கொள்வதற்காக ரமேஸின் வியாபாரத்தில்

நடைபெற்ற கொடுக்கல் வாங்கல்களில் உங்களது கவனத்தைச் செலுத்தவும்.

ரமேஸின் வணிகத்தில் இடம் பெற்ற கொடுக்கல் வாங்கல்களினூடாக அடிப்படை கணக்கீட்டுச் சமன்பாட்டில் ஏற்படும் விளைவுகளைப் பின்வருமாறு விபரிக்கலாம்.

### கொடுக்கல் வாங்கல் 01

ரமேஸ் ரூபா 50,000 இட்டு வணிகத்தை ஆரம்பித்தார்.

- வியாபாரத்தில் ரூபா 50,000 பணம் சொத்தாக உருவாகும் அதே நேரம் ரூபா 50,000 உரிமையும் உருவாகும்.

சொத்துக்கள் ரூபா	=	உரிமை ரூபா	+	பொறுப்புக்கள்
பணம் 50,000	=	மூலதனம் 50,000	+	-
<u>50,000</u>		<u>50,000</u>		<u>-</u>

### கொடுக்கல் வாங்கல் 02

வியாபாரி 10,000 ரூபா வங்கியிலிட்டு நடைமுறைக் கணக்கொன்றை ஆரம்பித்தார்.

- வங்கிச் சொத்து ரூபா 10,000 உருவாகுவதுடன் ரூபா 10,000 பணச் சொத்து குறைவடையும்.

சொத்துக்கள்	=	உரிமை	+	பொறுப்புக்கள்
காசு 40,000	=	மூலதனம் 50,000		-
வங்கி 10,000				
<u>50,000</u>		<u>50,000</u>		<u>-</u>

### கொடுக்கல் வாங்கல் 03

ரூபா 20,000 பெறுமதியான பொருட்கள் அமலிடமிருந்து கடனுக்குக் கொள்வனவு

- வியாபாரத்திற்கு ரூபா 20,000 பொருட்கள் சொத்தொன்றாக உருவாகும், அதே வேளை அமல் எனும் கடன் கொடுநரால் ரூபா 20,000 பொறுப்பொன்று உருவாகும்.

சொத்துக்கள்	=	உரிமை	+	பொறுப்புக்கள்
காசு	40,000	=	மூலதனம்	50,000 + கடன் கொடுநர்
வங்கி	10,000			20,000
இருப்பு	20,000			
	<u>70,000</u>	=	<u>50,000</u>	+ <u>20,000</u>

#### கொடுக்கல் வாங்கல் 04

வங்கியிலிருந்து ரூபா 30,000 கடன் பெறல்

- வியாபாரத்தில் காசு என்னும் சொத்து ரூபா 30,000 அதிகரிப்பதுடன் வங்கிக்கடன் எனும் பொறுப்பு ரூபா 30,000 ஏற்படும்.

சொத்துக்கள்	=	உரிமை	+	பொறுப்புக்கள்
காசு	70,000	=	மூலதனம்	50,000 + கடன் கொடுநர்
வங்கி	10,000			வங்கிக்கடன்
இருப்பு	20,000			30,000
	<u>100,000</u>	=	<u>50,000</u>	+ <u>50,000</u>

#### கொடுக்கல் வாங்கல் 05

தொலைபேசிக் கட்டணமாக ரூபா 5,000 செலுத்தப்படல்

- தொலைபேசிக் கட்டணம் செலுத்தியதால் சொத்தாகிய காசில் 5,000 ரூபா குறைவதுடன் உரிமையாளனின் மூலதனமும் 5,000 ரூபாவால் குறைவடையும்.

சொத்துக்கள்	=	உரிமை	+	பொறுப்புக்கள்
காசு	65,000	=	மூலதனம்	45,000 + கடன் கொடுநர்
வங்கி	10,000			வங்கிக்கடன்
இருப்பு	20,000			30,000
	<u>95,000</u>	=	<u>45,000</u>	+ <u>50,000</u>

### கொடுக்கல் வாங்கல் 06

வங்கிகடன் ரூபா 5,000 ரூபா செலுத்தப்படல்

- காசு எனும் சொத்து 5,000 ரூபா குறைவடைவதுடன் வங்கிகடன் பொறுப்பும் 5,000 ரூபா குறைவடையும்.

சொத்துக்கள்	=	உரிமை	+	பொறுப்புக்கள்			
காசு	60,000	=	மூலதனம்	45,000	+	கடன் கொடுநர்	20,000
வங்கி	10,000					வங்கிக்கடன்	25,000
இருப்பு	20,000						
	<u>90,000</u>	=		<u>45,000</u>	+		<u>45,000</u>

### கொடுக்கல் வாங்கல் 07

பிரசாந்துக்கு ரூபா 3,000க்கு கடனுக்கு பொருள் விற்பனை இடம் பெற்றது.

- பிரசாந்தின் மூலம் ரூபா 3,000 கடன்பட்டோர் எனும் சொத்து உருவாகுவதுடன் இருப்பு ரூபா 3,000 வால் குறைவடையும்.

சொத்துக்கள்	=	உரிமை	+	பொறுப்புக்கள்			
காசு	60,000	=	மூலதனம்	45,000	+	கடன் கொடுநர்	20,000
வங்கி	10,000					வங்கிக்கடன்	25,000
இருப்பு	17,000						
கடன்பட்	3000						
	<u>90000</u>	=		<u>45,000</u>	+		<u>45,000</u>

### கொடுக்கல் வாங்கல் 08

பிறவருமானங்களாக ரூபா 2,500 கிடைத்தல்

- காசுச் சொத்து ரூபா 2,500 ஆல் அதிகரிப்பதுடன் ரூபா 2,500 உரிமை (மூலதனம்) அதிகரிக்கும்.

சொத்துக்கள்	=	உரிமை	+	பொறுப்புக்கள்			
காசு	62,500	=	மூலதனம்	47,500	+	கடன் கொடுநர்	20,000
வங்கி	10,000					வங்கிக்கடன்	25,000
இருப்பு	17,000						
கடன்பட்							
டோர்	3,000						
	<u>92,500</u>	=		<u>47,500</u>	+		<u>45,000</u>

### கொடுக்கல் வாங்கல் 09

வங்கியிலிருந்து ரூபா 4,000 மீளப் பெறப்பட்டது

- காசுச்சொத்து ரூபா 4,000 அதிகரிப்பதுடன் வங்கிச் சொத்து ரூபா 4,000 குறைவடையும்.

சொத்துக்கள்	=	உரிமை	+	பொறுப்புக்கள்	
காசு	66,500	=	மூலதனம்	47,500 + கடன் கொடுநர்	20,000
வங்கி	6,000			வங்கிக்கடன்	25,000
இருப்பு	17,000				
கடன்பட்	3,000				
டோர்					
	<u>92,500</u>	=		<u>47,500</u> +	<u>45,000</u>

### கொடுக்கல் வாங்கல் 10

- சொந்தத் தேவைக்காக ரமேஸ் ரூபா 1,000 பெறுமதியான பண்டங்களைப் பற்றியுள்ளார்.  
வியாபாரத்தின் இருப்பில் ரூபா 1,000 பெறுமதியான சொத்துக் குறைவடைய உரிமையில்(மூலதனத்தில்) ரூபா 1,000 குறைவடையும்.

சொத்துக்கள்	=	உரிமை	+	பொறுப்புக்கள்	
காசு	66,500	=	மூலதனம்	46,500 + கடன் கொடுநர்	20,000
வங்கி	6,000			வங்கிக்கடன்	25,000
இருப்பு	16,000				
கடன்பட் டோர்	3,000				
	<u>91,500</u>	=		<u>46,500</u> +	<u>45,000</u>